



**ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය**  
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்  
SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION



இலங்கை திட்டமிடல் சேவையின் அலுவலர்களுக்கான முதலாவது  
வினாத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (I)

காலம் 03  
மணித்தியாலங்கள்

பொருளாதார பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிபரம் (10)

විභාග අංකය  
Index No / சுட்டெண்

ஒரு பகுதியிலிருந்து இரண்டு (02) வினாக்களை தெரிவு செய்து ஐந்து (05) வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க.

**பகுதி I**

01. ஊழியர் படை, தங்கிவாழ்வோர் மற்றும் வேலைக்கமர்த்தப்பட்ட சமூகம் ஆகிய எண்ணக்கருக்களை இலங்கையின் தரவுகள் அடிப்படையில் விபரிக்க. (20 புள்ளிகள்)
02. பொருளியலில் குறிப்பிடப்படும் உற்பத்திக் காரணிகளை விபரித்து ஒரு நாட்டின் உற்பத்தியின் அளவில் தாக்கம் செலுத்தும் விடயங்களை கலந்துரையாடுக. (20 புள்ளிகள்)
03. “அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரம் (Knowledge Economy)” என்பதன் மூலம் கருதப்படுவது யாதென்பதை விளக்கி அது இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் விதத்தை விபரிக்க. (20 புள்ளிகள்)
04. சிறு குறிப்பு எழுதுக.
  - i. பணவீக்கம்
  - ii. பணத்தின் அளவு கோட்பாடு (Quantity theory of money)
  - iii. சர்வதேச வர்த்தகம்
  - iv. நலன்/ செலவுப் பகுப்பாய்வு
 (புள்ளிகள் 05X4=20)

**பகுதி II**

05. இலங்கையின் சமூக அபிவிருத்தி நிலையை சார்க் பிராந்திய நாடுகளுடன் தரவுகளின் அடிப்படையில் ஒப்பீட்டாய்க். (20 புள்ளிகள்)
06. பயனுறுதிவாய்ந்த திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படும் தரவுகளில் காணப்பட வேண்டிய அடிப்படைப் பண்புகளை உதாரணங்களுடன் விளக்குக. (20 புள்ளிகள்)
07. இலங்கையில் வறுமை நிலைப் பற்றி அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் விபரிக்க. (20 புள்ளிகள்)
08. இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் விபரிக்க. (20 புள்ளிகள்)

\*\*\*\*\*

